

தானியேல்

என் அன்பு பிள்ளைகளே முன்மாதிரியான அந்த கதாபாத்திரம் தானியேல் தான். இந்த தானியேலுக்கு முகவுரை தருகிறேன் இந்த அத்தியாயத்தில். வாசியுங்கள்.

இந்த தானியேல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல அரச குடும்பத்தில் பிறந்தவர். அரச குடும்பத்தில் வாழ்ந்தவர். யோயாக்கீம் என்னும் அரசர் காலத்தில் இருந்தவரே தானியேல். யோயாக்கீம் இஸ்ரவேலில் 4ம் ஆண்டு ஆட்சி நடத்தும்போது பாபிலோனில் நேபுகாத் நேச்சார் அரசரானார். நேபுகாத் நேச்சார் எருசலேமை முற்றுகையிட்டார். யோயாக்கீம் ராஜா, நேபுகாத் நேச்சருக்கு அடங்கிப் போவதாக வாக்களிக்க ஆட்சிப் பொறுப்பை அவரிடமே விட்டுவிட்டு நேபுகாத் நேச்சர் எருசலேமிலிருந்து சிலரை சிறைப்பிடித்து சென்றார். இப்படிச் சிறைபிடித்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் தான் இந்த ராஜகுமாரன் தானியேல். இந்த தானியேலுக்கு அப்பொழுது ஏறத்தாழ 18 வயது என்ற பழைய ஏற்பாடு வேத ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

தானியேல் அரச குடும்பத்தைச் சார்ந்தவர் மட்டும் அல்ல. இன்னும் சில சிறப்புக் குறிப்புகள் அவருக்கு உண்டு. அவருக்கு மட்டும் அல்ல; சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட அத்தனை பேருக்கும் உண்டு.

"அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இராஜ குலத்தார்களிலும், துறைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களும் சில வாலிபரைக் கொண்டு வரவும் " தானியேல் 1:3

அப்பப்பா ! பிரம்மிப்பாயிருக்கிறதா ? அரச குடும்ப வாலிபர் தனித்திறமை மிக்கவர்கள், திறமையால் எதிரி நாட்டினரையும் கவர்ந்தவர்கள். அதிஷ்டசாலிகள் தான் என எண்ணுவதற்குள் பாபிலோனுக்கு சிறைபிடித்துக் "எத்தனை இருந்தும் என்ன பயன் ?" என்ற கேள்வி வருகிறதல்லவா.

எத்தனை வண்ண வண்ணக் கனவு இருந்திருக்கும் ? Enjoy பண்ண எத்தனை வசதிகள் ! நினைத்ததை சாதிக்க வயதும், வசதியும் இருந்தது உண்டு, மகிழ வாய்ப்பிருந்தது. செல்வந்தர்களாய் சுற்றி வர தகுதி இருந்தது. ஒன்றையும் அனுபவிக்க முடியாமல் அடிமையாய்..... அயல்நாட்டில்..... அதுவும்..... எதிரி நாட்டில் சிறைபிடித்துச் செல்லப்பட்டது வேதனையல்லவா !

கண்டகனவெல்லாம் தகர்ந்தது. நினைத்ததை செய்ய முடியாது. நினைக்காததை செய்ய வேண்டிய கட்டாயம். விருப்பப்படி அல்ல; கட்டளைக்கு அடிபணிய வேண்டும். வேண்டும் என்பதை அல்ல; கொடுப்பதை உண்ண வேண்டும். செல்வந்தர் அல்ல; கைதி என்ற அந்தஸ்த்து. என்னடா வாழ்கை என்று புலம்பவைக்கும் மனம்.... மன விரக்தி.... எனக்கு ஏன் இந்த நிலைமை என்று நினைக்கக்கூட மன பெலன் இழந்தது.

இப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருவர் தான் நம் கதா நாயகன் தானியேல். தான் யாராயிருந்தால் என்ன? எங்கே இருந்தால் என்ன ? இடம் மாறினாலும், காலம் மாறினாலும், கோலம் மாறினாலும், சாதிக்க இருந்த துடிப்பு மட்டும் மாறவில்லை. வேகம் குறையவில்லை. சிந்தனை தடுமாறவில்லை. சாதித்தான். என்ன சாதனை ? - தானியேல் 1:20

ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் முதலிடம் பிடிக்கவில்லை 10 மதிப்பெண் வித்தியாசமும் அல்ல. பத்து மடங்கு சமர்த்தாம். ஆச்சரியம் தான். அத்தனை வசதி வாய்ப்பும் தன் கையைவிட்டு போனாலும்.... No Tension... No Stress... No Depression... எல்லாம் தவிடு பொடி.... சுக்கு நூறானது. மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தி விட்டார்.

எந்த விஷயத்தில் தேர்வு வைத்தாலும் 'First Mark' அதுவும் பத்து மடங்கு வித்தியாசத்தில். நேபுகாத் நேச்சாரின் தேசமாகிய பாபிலோன் தேச முழுவதிலும் ஒரு வாலிபன் கூட தானியேலோடு இணையாக நிற்க முடியவில்லை. School Topper... Zonal Topper... District Topper... State Topper... இல்லை இல்லை.... National Level Topper... ஆம் எதிர்த்து போட்டியிட ஒருவராலும் முடியவில்லை. அது மட்டும் அல்ல, இன்னொரு காரியத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். - தானியேல் 2:48

இதை நான் சற்று விளக்கி கூறுகிறேன்.

தலைமை தானியேல்

பிரதானி 1	பிரதானி 2	பிரதானி 3
-----------	-----------	-----------

120 பிரபுக்கள்

எருசலேமிலிருந்து பொறுக்கி எடுத்து (Selected persons) கொண்டு வரப்பட்டு இப்பொழுது விசேஷித்தவனாய் (Special persons) மாறிவிட்டான் இந்த வாலிபன் தானியேல்.

இந்த சாதனையின் இரகசியம் என்ன ? காரணம் என்ன ? எல்லோருக்கும் இந்த சாதனை மேல் காதல் இல்லாமல் இல்லை. ஆசைதான்.... துடிப்பு தான். வழிநடத்துவது யார் ? எதைப் பின்பற்ற வேண்டும் ? நினைக்கும் பலரால் சாதனை பயணத்தை தொடர முடியவில்லை. காரணம் பல. தொடக்கக்கால விறுவிறுப்பு குளிர்ந்து போனதும் காரணமே. ஆரம்பகால சறுக்கல்களும் பின்னடைய வைக்கின்றன. உதவிக்கரம் நீட்ட ஆளில்லை என்ற சோர்வும் கூட.

சாதனையாளனான இந்த வாலிபன் தானியேல்-ன் வாழ்க்கை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். பெற்றோரும் உற்றாரும் முடுக்கிவிட அருகில் இல்லை எனினும் , அந்தஸ்த்து பறிபோய் அடிமையாய் இருந்த துழலிலும் சாதித்து காட்டிய இந்த தானியேல் வாழ்க்கை கட்டாயம் உங்களுக்கு கற்றுத்தரும். உங்களை உந்தித்தள்ளும். குளிர்ந்து போன வேகத்தை தூடேற்றும். துவண்டு போன முயற்சியை தட்டி எழுப்பும். Topper நீங்கள் தான். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !